

Ausbildung in Raye
~~1-1-17 o.z.~~

THE
ANNUAL REPORT
OF
UTTUKULI ZEMIN
FOR
FASLI 1321.
1911-1912.

UTTUKULI ZEMIN,
1st November 1912.

FROM

THE MANAGER,
UTTUKULI ZEMIN.

To

THE ZEMINDAR,
OF UTTUKULI ZEMIN.

SIR,

I have the honour to forward herewith for favour of your perusal (1) the Jamabandi Report of Uttukuli Zemin for Fasli 1321 (2) the statement of receipts and charges of the Estate for the year from November 1911 to October 1912 and (3) the report of the Chairman, Sanitary Union, Uttukuli Zemin on the working of the said Union for the year 1911.

I have the honour to be

SIR

Your most obedient servant,

J. M. DORAI SWAMI,

Manager.

THE ANNUAL REPORT
OF
UTTUKULI ZAMIN
FOR
FASLI 1321.

1. *Situation.* Uttukuli Zamin is situated about two miles west of Pollachi on the road from Pollachi to Anamalai hills. It is bounded on the north by Ramapattanam Zamin and Thalakkarai, east by Pollachi and Suleswaranpatti, south by Ambarampalayam, Marchinaickanpalayam and Attupollachi, and west by Manakkadavu.

2. *Number of Villages.* The Zamin consists of ten villages and thirteen hamlets and is divided into four groups for purposes of village administration. Vide appendix A.

3. *Area.* The total area of the Zamin as per Adangal of this Year is 9013-36 acres, whereas it is 10262-84 acres as per typographical survey of 1876. By close scrutiny of the accounts I have brought the difference to 1249-48 acres from 1358-13 acres of last year. This difference can be brought to account only when the estate is surveyed and the Paimash registers are compared.

Even in my last year's report I brought to notice that copies of Paimash registers should be obtained from the collector's office and then printed as they form the basis for all village accounts. The Paimash registers in our office are torn and cannot be deciphered as was remarked by me last year.

4. *Irrigation.* The ryots chiefly depend on rain. This Zamin has the advantage of having both the south-west and north-east monsoons (*செஷ்டாவையும்* and *ஓடுவையும்*). Dry crops are generally cultivated ; but paddy is grown to a very little extent in some villages with the help of rain and well water. Though Aliyar river passes through the Zamin, it profits no ryots of the Zamin. Another stream called Mukkaraipillayar Odai runs through Uttukuli village and an anicut is constructed as a reservoir. As it is not on a good slope, it does not receive a supply of water sufficient for irrigation purposes. It is on the other hand very useful for cattle.

5. *Season.* The season was on the whole not favourable. The rainfall was untimely and not well distributed.

6. *Pasturage.* No lands have been specially set aside for this purpose. The cattle are fed on the patta lands and param bokes.

7. *Building site.* The building site is sufficient for present requirements.

No patta will be granted for cultivation within the limits of the building site.

8. *Holding and Cultivation.* Appendix B. will furnish particulars as regards the holding, cultivation and waste of the Zamin for fasli 1321.

9. *Crops.* The acreage of crops cultivated during the fasli is shown in appendix C. It will be observed therefrom that the cultivation of groundnut is steadily increasing year by year. The ryots have now begun to cultivate Cambodia cotton.

10. *Village accounts.* Some of the village accounts had to be revised as per my remarks of last year on account of (1) Berippatti and 13-2 account being redundant, (2) calculation of cess s

in the chitta being inaccurate, and (3) of many tamarind trees in the patta lands not being included in the accounts. To remedy this, I set up working from last October, completely revised chitta and kistupatti and took a census of all trees in the Patta and puramboke lands. To maintain the accuracy of the accounts, I personally checked one and all the entries in the village accounts though others in my situation would have thrown the whole responsibility on the shoulders of the village karnams. The accounts as modified are:—

(A) As prescribed by the Revenue authorities,

1. சாகுபடி கணக்கு
2. (a) " குறிப்பு
3. (b) " பயிர்வளர்.
4. அடங்கல் and தென்றிகால்ஷை ஸ்டேட்டுமண்டல்.
5. தண்ணீர்த்திரை.
6. மிலலெனியல் ரிவின்சியூ-பிரம்மாதாயம்.
7. 9. " லோகல்பண்டு, ஸ்ரீபவதல் பண்டு.
8. 10. " குழம்.
9. 12. ஒட்டுதிமாண்டல் கோஷ்டகாரா

otherwise
called
ஸ்ரீபவதல்

(B) As prescribed in the Zamin,

10. ஆமாபக்தி பெர்க்கி சிட்டா
11. பெர்க்கி கோஷ்டகாரா
12. 13. ஐயாபக்தி ஸ்ரீபவதல் கோஷ்டகாரா
14. —கிள்குபட்டி
15. —பட்டாராமதுரை ஸ்ரீபவதல்

(C) As maintained by Moniagars,

16. —தண்டல்
17. —குதாந்தி

Berizpatti and No. 13-2 accounts were dispensed with as being redundant as per my suggestions in the previous years' accounts. Remission account was also dispensed with as the grant

of remissions was withdrawn from this year. I need not detail here the omissions and commissions in the village accounts by the karnams as I was personally attending to the work with a view to bring them to a state of accuracy.

11. *Encroachments.* Encroachments of Porambokes as well as the deficiency of the extent of the Zamin as noted in Para 3 can be removed only when the estate is surveyed. The courses suggested by me in paras 12-15 of my report dated 5-3-12 are the only solution for the removal of encroachments and for the increase of revenue.

12. "Itteris or village roads in the Zamin are very much narrowed and encroached upon and in some places no man or beast can pass through. Many a time I spoke about it to the Zemindar and also wrote to him about the measures to be adopted towards removing them. If the ryots are asked to remove the encroachments of Itteris, they would not do so very easily. If the legal course is to be taken, there is law's delay and so many legal technicalities are to be observed. So I adopted the best course of persuasion and made them undertake the repair of Itteris at their own cost and at the same time fulfilling my object of removing the encroachment of Itteris without opposition from the ryots. I worked at it for nearly two or three months and fortunately the repair of Itteris from Kalipalayam was commenced from 1st January 1912 and about two furlongs of the Itteri was repaired with the removal of encroachments without any opposition from the ryots. But.....").

15. "The most important of all is the survey of the Zamin. The Zamin requires to be surveyed as early as possible for reasons noted in my last two annual reports. The Board of Revenue, Madras, was addressed last year to undertake the survey of the

estate. They replied that they could not undertake it last year and that they would include it in the next year's forecast provided the survey party available at that time. In this connection I have to state that the cost of survey and settlement by Government officers will be very heavy. I had once a talk with a settlement officer who concurred with my view and suggested that the survey by a private agency would be better and cheaper. During my visit to most of the villages, I consulted and also advised ryots about the advantages of the survey of their lands and they expressed their willingness to it."

12. *Water rate.* Water rates were imposed this year for cultivation of lands by the water taken from the anicut constructed by the Zamindar and one Muthur Gavundan. The Zamin dari had to pay to Government a water rate of Rs 48 8-3 and Muthur Gaundan Rs. 50-15-1. This was the first time that this sort of water rate was levied by Government for the use of water that did not belong to them. This tax would not have been imposed if the anicut was constructed with the knowledge of the government and registered in the Collector's office after furnishing the Collector with the cost of construction.

In that case a deduction of 4 p.c. on the out-lay will be made every year. However steps will be taken to cancel this tax from the next fasli by application to the collector.

13. *Village cess.* Village cess has been abolished from the year on account of the agitation made by the landholders of whom we are one.

14. *Patta transfers.* Patta transfers are nil this year. It is not that there were no changes in the holding by alienation or succession. But because the ryots did not present applications for the transfer. This is due to several causes. Some who hav

effected sales &c., at Pollachi do not come forward with their applications for transfer of Pattas for fear of some fees being demanded from them and others who have paid any such fees remain quiet without giving patta transfer applications on the impression that the transfer would be effected of its own accord. In Powthi cases, parties never apply for transfer unless the karnams themselves effect the transfer of their own accord. I thought of remedying this defect by holding jamabandi in each group and making enquiries about the correctness of the names of pattadars at the same time. This I have to postpone for reasons not to be explained here.

15. *Minor Inams.* My remarks in the previous year's reports will also apply to this year. As suggested in my special report dated 23-2-22, it is better to issue pattas in the names of the present holders and levy full assessment thereon, vide appendix.

16. *Demand.* The total beriz and Government demand of Zamin proper are given below for the last 3 years.

Fasti.	Total beriz.	Govt. demand.	Net income.
1319	11223-0-4	6172-8-10	5050-7-6
1320	12596-11-11	6096-15-2	6499-12-9
1321	13522-11-9	6033-13-1	7488-14-8

It will be observed from the figures for the last 3 years that the improvement in the Revenue of the Estate is progressive. If the Estate is surveyed, the revenue will be increased to more than fifteen thousand Rupees a year.

17. *D.C.B.* Demand, collection and balance of the income of the Estate under its several heads is shown in Appendix. The collection of Zamin rents and of pannai rents of the Zamindarni was entrusted to moniagars and they collected the whole demand without any coercive processes before the close of the fasli year.

Their good services deserve to be placed on record. It is to be noted that the V. M. of Iyempaliem, Piraviakavundan was not entrusted with the collection of rents of Iyempaliem group as he was found to have embezzled kist collections some years ago and to have played mischief with the ryots. The paddy collection was entrusted to the Daffadar, who, through his slackness and indulgence, allowed the lessees to fall into arrears. However by timely action pronotes were obtained from the defaulters for the arrears of paddy due by each and steps were taken to collect it.

(8). *Remissions.* Remissions to the extent of several hundreds allowed for years together as a customery one to most of the ryots were discontinued from this year and the whole amount was collected without any hitch or coercive measures through the prudence and tact of the curnams and moniagars, to whom my special thanks were due.

(9). *Suit.* A summary suit filed against one of the relations of the Zamindar for fasli 1319 and subsequent faslies is still pending disposal.

(10). *Jamabandi.* The Jamabandi of the Estate was finished by the Zamin Manager on 3rd April 1912 and was finally settled by the Asst. Collector of Coimbatore on 20th May 1912.

UTTUKULI ZAMIN, <i>30th June 1912.</i>	J. M. DORAI SWAMI, <i>Manager, Utukuli Zamin.</i>
-------------------------------------------	------------------------------------------------------

2

Names of Villages and of Village Establishment of Utukuli Zemin during Fashi I 321.

தமிழ்நாடு முனிசிபல் குழுமம்

GROUP I.

1. வாய்த்துக்கீலி
a. எரிடாசீனமுட்டு
b. க்ரெடிப்போய் முட்டு
c. புதூர்
d. சூத்தூர்

2. a. கல்லூரி

சுரமாக்கப்பட்டிருக்கிறதே கீலி

C. S. காரமாய்வுக்கு விடை -
(confirmed from
16-3-12.)

1. திருமத்துறைவின்
2. பொன்னூண் டு (குமநாசி)
3. குடமுத்துரை ண (பதிள்)

Group III.

- | | | |
|----|----------------------------|---------------------------------------------------------------------------------|
| 3 | கெட்டாடு பாலை முதல் | { திருத்தாடி முதல் (அமைப்பு) கீழ்க்கண்ட நிலையிலிருந்து விடப்படவில்லை |
| 4 | தெற்குத்தீர் | { தெற்குத்தீர் பாலை முதல் (under suspension for one year from 2-5-11 to 1-5-12) |
| 5 | சேர்வாவகங்கள் உருப்புவரும் | { சேர்வாவகங்கள் உருப்புவரும் (பதினாற்காலி) |
| a. | திருத்தாடி | |
| 6 | இராச்சியத்து பாலை முதல் | { இராச்சியத்து பாலை முதல் (ஏதாவது அன்றிகாலத்திற்கு விடப்படவில்லை) |
| a. | கிண்ணப்பார்வையும் | |

Group III

- | | | |
|---------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| 7 பெய்மடாக்கினால்
a. & குமரி-பிரம்
8 சள்ளுத்துதே அருளி
a. பூபான் ஒழுகர்
b. பேராசாமுண்ட. | பெய்மடாக்கத்துடன்
(on leave for 6 months
from 1-11-11
to 30-4-12)
N. A. நூபூஷா புதராவி-கீ.
ஏராபதி (புதில்) | பேராசாமுண்டாக்கத்துடன்
(பேராசாமுண்டாக்கத்துடன் 6
மாதங்களுக்குக்கூடியதாக
விரிவாக விடுதலை கொடுக்கிறேன்
நூபூஷா புதராவி-கீ. (புதில்)
(புதில்) from 1-11-11. |
|---------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|

Group IV.

- 9 குமாரபாளையம்
a. காலைத்தலைகள் - எனி
b. பிம்பக்குத்தி

10 சாமியங்கலம் புதூர்
a. சாமியங்கலம் புதூர்
b. சாமியங்கலம் புதூர்
c. சாமியங்கலம் புதூர்

۲۷۸

- C. S. கிடம்படி அய்யர்
(confirmed from
16-3-12.)

 1. திருமத்துறை
 2. கெரான் லூண்டு (குமாரி)
 3. கெட்டுக்கராண் (பட்டின்)
 4. குவத்துக்கிளியன்

1. சட்டப்ரச்சாரத்திலிருந்து
 (under suspension for
 one year from 2-5-11
 to 1-5-12)
 தெரியாத காலத்திற்காக
 (உத்திரி)

- I. பாடன்கள் : - 14 (வையனர்)
மதுவரதைப்பீண் ஓன் (பதில்)
2. அப்பக்கங்களிலிருப்பது
நல்வாணங்குக்கொண்டது
(பதில்) from 1-11-11.

பொன்னிச் சுரங்க
தெற்றாண்டு
(கூடங்கர்)

（from 2-10-11 to
1-11-11.）

2

Statement of Total Area, Holding, Cultivation and Waste &c., of Ultukuli Zenin for fas'i 1321.

C

Cropwar Statement of Uttukuli Zenin for Jasti 1321.

No.	Names of Villages.	Dry crops			Paddy			Dury crops			Cotton			Tobacco			Poddar yield to other crops			Total			First crop			Second crop		
		A	C	A	C	A	C	A	C	A	C	A	C	A	C	A	C	A	C	A	C	A	C	A	C	A	C	
1	Uttukuli	15' 0	1280.99	341.45	54.54	16.62	530.55	149.95	3.45	41. 0	8. 0	...	2441.55	2029.95	411.60
2	Muthur	144' 0	36.50	6.80	3.50	48' 0	14' 0
3	Bodipoliam	110' 60	1.13	16.76	9.25	7.29	310' 0	47' 0	44.47
4	Kulathur	28.50	1. 0	26' 0	3' 0	0.60	
5	Servalkaranpoliam	145.50	4.80	84' 0	9' 0	0.97	
6	Rasichettipoliam	2.25	59.52	1.25	2' 0	8.27	27.50	...	0.83	
7	Iyempoliam	6.51	294.19	107.85	16.69	6.94	92.83	5.94	22.17	7.85	1.274	
8	Nalluthukuli	5.56	280.24	69.91	7.18	10.75	62.11	6.50	...	12.11	16.52	1.37	472.25	354.99	117.26	
9	Komarapoliam	6.50	84.50	58.50	...	6.89	43' 0	12.50	10.99	5' 0	
10	Thimmanguthu	50.92	1085.92	787' 0	13.75	7. 8	44.23	80.25	3.40	22.50	1.50	
(Ayen & Inam)		Total		87.84	4004.49	1425. 1	110.21	67.34	1668.22	328.14	86.88	88.46	38.76	3. 5	57908.40	6217791690.61		

D

Statement showing the total beriz, Government demand and net income of Uttukuli Zemin for fasli 1321.

No.	Groups.	Land Revenue.	Tree tax.	Cesses at 1 anna 6 pies.	Total Beriz.	Government Demand.	Net income.
1	Uttukuli	... 4336 12	2 31 4	35 15 0 } 4 10 3 }	284 12 5 } 7 3 4 }	4832 13 2	627 0 10
2	Bodipoliam	... 3023 11	11 16 9	92 4 0 } 197 15 9 }	3238 4 8	353 3 8	
3	Iyampoliam	... 3032 7	11 23 7	121 4 1 } 134 0 0 }	2189 14 11	235 9 6	
4	Thimmangutbu 2687 9	9 121 4 1	182 14 2	2991 12 10	321 14 1	
		12080 9	9 360 11 11	811 7 11	13252 13 7	1537 12 1	
						253 3 8	Deduct com- mission on Peishcush
	Inams.	Uttukuli Bodipoliam	... 174 3 6 0 72 0 1 4	8 } 6 } 0 } 0 }	19 15 2 12 4 356 4 0 4393 0 8	5 5 0 0 8 8	Add V.S.F. Peishcush.
		12334 7	5 360 11 11	827 8 5	13522 11 9	6033 13 1	7488 14 8

E

1321 ம் பாசலிக்கு உத்துக்குறி ஜமீன், நாராய்யபவர் களின் கேள்வி.

எண் கு.	பூரிதலைகள் போகி.	விஸ்தீரணம், வி. வி. சர்.	நடை விஸ்தீரணம், வி. வி. சர்.	நடை ஒத்தியைத் குடு 1-க்கு	நடை ஒத்தியைத் குடு 1-க்கு	குத்துக்களின் போகி.
123	பரயன்காலிடீஷன்ட்டப்	0 3 3	2 12 3	300 0 0	0 0 0	ஏரமணை காவண்டர்
125	புரியமரத்துக்காலி	0 8 0	0 10 0	150 0 0	Do Do Do	நாளை விழித்துக்காலி
126	நாளை விழித்துக்காலி	0 0 0	0 0 0	90 0 0	Do Do Do	புரியமரத்துக்காலி
124	புரியமரத்துக்காலி	0 7 0	0 12 0	150 0 0	Do Do Do	புரியமரத்துக்காலி
116	புரியமரத்துக்காலி	0 12 0	0 0 0	90 0 0	Do Do Do	புரியமரத்துக்காலி
129	பீலரமரத்துக்காலி	0 2 0	0 2 0	15 0 0	Do Do Do	பீலரமரத்துக்காலி
180	ஏங்கெதுபாம்போகு	0 11 2	0 11 2	500 0 0	Do Do Do	ஏங்கெதுபாம்போகு
73	ஏங்கெதுபாம்போகு	0 4 2	1 2 2	500 0 0	Do Do Do	ஏங்கெதுபாம்போகு
86	ஏந்திப்பகவுண்டன் காலி	0 10 0	0 4 0	0 0 0	0 0 0	ஏந்திப்பகவுண்டன் காலி
66	ஏந்திப்புஞ்சை	0 4 0	0 3 5	150 0 0	Do Do Do	ஏந்திப்புஞ்சை
25	வெர்மென் கீஷர்லே	3 5 0	0 3 5	150 0 0	Do Do Do	வெர்மென் கீஷர்லே
13	விரசிருத்திபாரை	வி. வி. கிறுமத்தில்	வி. வி. கிறுமத்தில்	வி. வி. கிறுமத்தில்	வி. வி. கிறுமத்தில்	விரசிருத்திபாரை
12	உ.ம். கிறுமத்தில்	1 9 2	2 8 2	600 0 0	5 5 5	உ.ம். கிறுமத்தில்
52	உ.சார்வி.காலி	0 13 0	0 2 0	5 5 5	பாபாட்டாலையையும்	உ.சார்வி.காலி
53	உப்பல்ளாஞ்சாலி	0 2 0	0 0 0	5 5 5	பாபாட்டாலையையும்	உப்பல்லாஞ்சாலி

1321: பசுவித்து ஒன்றத்துக்கு சூழி கீழ்த்தின் தொரணின் தேவாபு மேலாக பட்டு.

1

குறிப்பு	விவரம்	ஒன்றைத் தாங்கி விடுதலை		ஒன்றைத் தாங்கி விடுதலை		குறிப்பு
		பொருள்	நடவடிக்கை	பொருள்	நடவடிக்கை	
1112	சீலாமரம் பெரியகாடு	1117	ஒட்டு மரம் காடு	1117	ஒட்டு மரம் காடு	குறிப்பு
1115	கம்பாண் காடு	1115	கம்பாண் காடு	1115	கம்பாண் காடு	குறிப்பு
1117	எட்டுமரத் துக்காடு	1117	எட்டுமரத் துக்காடு	1117	எட்டுமரத் துக்காடு	குறிப்பு
1112	சீலாமரம் பெரியகாடு	1112	பேஷ்டெட்டங்காரன்காடு	1112	பேஷ்டெட்டங்காரன்காடு	குறிப்பு
1116	சீலாமரம் பெரியகாடு	1116	பேஷ்டெட்டங்காரன்காடு	1116	பேஷ்டெட்டங்காரன்காடு	குறிப்பு
1112	சீலாமரம் பெரியகாடு	1112	பேஷ்டெட்டங்காரன்காடு	1112	பேஷ்டெட்டங்காரன்காடு	குறிப்பு
போக்கு	போக்கு	போக்கு	போக்கு	போக்கு	போக்கு	குறிப்பு
ஓவின் ஏரிமண்டுகளும்						
புறப்போக்கு ஒட்டு						
புறம் புதுக்கூடு						
		5	5	5	5	குறிப்பு
		5	0	100	0	கால்விக்காப்பக்கு
				741	13	கால்விக்காப்பக்கு

1321-এ পৰাণি'র কুল তুকুমুখী কামীন তুরা অন্নপূর্ণ কলীৰ পতেজীয়ম ও পৰাণি'র কুল

குறித்து விடும் பொருளை குடிநீரின் பெயர்.	விஸ்தீரணம்.	பீடி	விஸ்தீரணம்.	அதைப் பொருள் என்று அழைப்பதை விடும் பெயர்.	உதவைகளை விரிவாக விடும் பெயர்.
					குற்றனத் தொகை
1.2 இலாமரம் பெரியசால் மூட்டுக்காலி அழிவேகவுண்டன்சாலி	{ 1 8 0 } { 3 8 2 } { 3 8 0 }	5 0 3	2 88 0	115 0 88	பெரியசங்குண்டன் 1 முத்துக்கலுண்டன் 2 ரங்கசாலி விக்காலுண்டன் 1 ஏர்த்துக்கலுண்டன் 2
1.8 பாஞ்சகாலி தோட்டம் வயன் காலுண்டன்சாலி தேசட்டுமேட்டுக்காலி வெள்ளூடிகாலி தேவன் கிளிமட்டுக்காலி புரந்திராக்கு புரியமரத்துக்காலி லோகாலைட்டுக்காலி அனிரிப்புக்கலுண்டன் காலி	{ 3 8 0 } { 0 14 2 } { 5 4 2 } { 6 10 0 } { 0 8 0 } { 4 0 0 } { 4 0 0 } { 2 9 2 } { 0 15 0 }	4 6 5 4 11 2 0 0 10 8	2 2 2 2 0 0 0 2 10 2	150 0 150 0 200 0 0 0 315 2 325 0	பெரியசாலிக்கலுண்டன் 1 நங்கசாலி புதுப்புக்கலுண்டன் 2 நீ. காங்கரிப்புக்கலுண்டன் 1 புதுப்புக்கலுண்டன் 2
1.6 புச்சன் பீடுக்காலி வெரியமரத்துக்காலி மலைஞ்சியைடாக்கு குளம் புரம்போக்குமுதியில்	{ 3 0 0 } { 4 10 3 } { 5 0 5 }	4 10 3 5 5	10 3 0 0	150 0 100 0	தென்னிக்கலுண்டன் 1 பொ. கந்தசாலி பின்னால் 2 இதுன்னுப்புப்பு

~~12240~~
~~1443~~
- 2723

1321-18 பசுவை காரி பாலோப்பட்டி ம-ப-ந-து. ஒத்துக்கு சுளி கடின்தாலவர் சுளத்து ம-ந-தி பப்பட்ட வடல் கனின் குத்தனைக் காப்பதா. அதை மலை கிராமம் 1908 - மரக்குத்தமல் 1915 - மரக்குவண்டி.

56	எல் விலைக்குமிழுப்		Do		
57	சுண்டம்	5	66	48	
53	#த்து ஓயல்	2	45	32	
07	அபுத்தாசன் வயல்	4	66	40	
19	கிளார்ஜெட்	2	4L	27	
1D	புதுச்சேரி ராஜை	42	
					783
		79	65	1042	
					835

एति गीतार्थात् अस्तु तदा

(1910 வரப்பிரசல் முறைகள் 1914 முறைச்சு வகைந.)

147	காரம்பத்தி வயல்	7	6		
148	பட்டுவிரசான்காடு	4	52		
	ஓவடு				
72	ஏஞ்சிட்டண் கான்ரயா	3	14	203
71	புலகான் கான்ரயா	5	22		
169	ஏஞ்சிட்டண்	4	44		
149	காரம்பத்தி வயல்மேறி	75			
				18	25

1321-ம் பாசனிக்கு 15-ம்-ம்-தீ. நாக் தாக்குளி கூடின் தாரவர்களிட வெப்ப முயிகளின் குத்துக்களை இடப்பட.

குறிப்பு	காலாக்களின் பெயர்:	குத்தகை கார்களின்			
		பேர்	மீண்டும் பேர்	அவட்டங்கள்	பொருள்
45	நாவிசுசட்டி குட்டை	4	44		பொருள்
46	துக்ஷஸ்	1	67		பொருள்
39	ச. ர. ஜோ	4	29		பொருள்
36	ஒடையாக் கல்லண்டல் கிளம் & கண்டம்	6	79		பொருள்
33	பாரிமாத்துக்காலை	83		பொருள்
		18	2	110
					110
43	மேகாலி	2	93		பொருள்
44	மூவாலி	2	93		பொருள்
41	பதி மண்ணனம்	4	82		பொருள்
35	B வாகையக்கட்டளை	3		பொருள்
40	எட்டுமயிழு	4	44		பொருள்
		18	12	170
					170

1321-ம் பாசலிக்கு ம-ங-ங-ஆரி, ஒத்துக்குளி ஜில்லாவரசனி-ல் வயல் கூடி களின் துற்றக்காப்புகள்.
உரச்சிராயக்கண் பாணியம் கிராமம், 1910 ஏப்ரில் முதல் 1914-மார்ச்சு வரை.

காலை Q.s.	தாலைகளின் பெயர்.	நீர் மீட்டர்	நீர் மீட்டர்	அஸ்டப்டட் கெல்	நீர் குத்தகை எடுப்பு	நீர் கெல்	குத்தகைகளின் பெயர்.	
							வீதி.	வீதி.
33	புனியமர்த்துக்காலை	7	5	51	38	குப்பேகவுண்ட்டிலோ டி.	
19	ஒத்துக்குள் குத்தகை	2	26	20	குப்பத்துக்குறி	
25	தண்ணாட்டுக்காபு	3	5	5	குப்பத்துக்குறி	
							குப்பத்துக்குறி	
							குப்பத்துக்குறி	
							குப்பத்துக்குறி	
							குப்பத்துக்குறி	
							குப்பத்துக்குறி	
1321	பாலிக்கு	149	3	1101	0	1068	குப்பத்துக்குறி	
1320	பாலிபாக்கி	253	86	2346	0	1851	குப்பத்துக்குறி	
		370	14-1	399		குப்பத்துக்குறி	
கீ	1321 பாலிக்கு பெரிய	253	86	2716	14-1	2250	குப்பத்துக்குறி	

J. M. D.

உத்தக்குளி ஜமீன் ரொக்க வரவு சிலவு கணக்கு

1911 கவுப்பில் 1 மூதல் 1912 அக்டோபரில் 31 வரை.

க்கு.	வரவு விபரம்	தொகை.	முடிவுக்கும்	
			ரூ.	அ.ப.
1	முன் வைத்திய இருப்பு.	190	0	4
2	ஜமீன் விலத்திற்கை	4669	1	5
a.	உத்தக்குளி	71	4	0
b.	பேரடிபாளையம்	3305	12	6
c.	ஜயம்பாளையம்	2191	14	2
d.	திம்மங்குத்து	2958	8	3
3	பண்ணையம்	6831	15	5
4	தோப்பு	6831	15	5
5	நாலித்தப்பை ஏலவைக்	242	10	0
6	தண்ணீர் தீர்வை	242	10	0
7	மக்கிழவெட்டு
8	கெல்வித்தப்பை	19171	4	0
9	மின்லேனியல்	37	7	5
10	ஷபாட்டு	37	7	5
11	கைபெட்டிவரவு	300	0	0
12	நதராஸ்பாங்கி	2979	11	0
13	புழிவித்தப்பை	600	0	0
14	லாவாடேநி வரவு	267	0	6
*Demand as per Statement D				
Excess collections		13522-11-9		
		8-15-5		
 Collections		13531-11-2		
Remissions to Zamindar's relatives		13196 8 4		
		335-2-10		
 Difference due to remis sion given to Muthu Kavundan		13531-11-2		
		6841-15-5		
Collections		6831-15-5		
 Difference due to remis sion given to Muthu Kavundan		10-0 0		
 Final balance		43816 9 0		
		43816 9 0		

ஊதுக்குளி முடின் போக்கு வரவு சிலவு கணக்கு.

கா.	சிலவு விபரம்.	தினம்		பொத்தம்.	
		ரூ.	அ.ப.	ரூ.	அ.ப.
கவர்ந்துமண்டு டிமாண்டு					
1	பேஸ்கிஸது	4393	0 8	4393	0 8
2	செஸ் வகைகள்				
a.	டேஸ்ட்செஸ்	634	8 11		
b.	ஏவில்லே செஸ்	158	11 6		
c.	வில்லேஷ் செஸ்	378	12 0		
d.	வில்லேஷ் செர்வீஸபண்டு	356	4 0		
e.	குவிட்டிரன்டு	7	10 0		
f.	லாண்டு ரிவினியூ செஸ் இனும்	16	15 2		
g.	இனும் ராவில்லே செஸ்	4	3 9		
	தண்ணீர்தீர்வை	92	4 0		
				—	1649 5 4
3	அயன்கிராமக்குறையம்				
a.	ஆனைமலை	554	14 2		
b.	காவியாடுரம்	149	10 5		
c.	மார்ச்சிகாயக்கன் பானையம்	652	10 9		
d.	தண்ணீர்தீர்வை	212	0 7		
e.	யசிழிவெட்டு	4	9 3		
				—	1574 7 2
4	இன்கம்டர்கள்	103	3 8	103	3 8
5	ஆயின்தாராவார்கள் சர்க்கியூட் சிலவு	4873	6 8	4873	6 8
6	" ட்ரெபார் சிலவு	1316	1 7	1316	1 7
7	கூபாக்டிகள்				
a.	,, சம்பளம்	2756	3 10		
b.	,, கோ. சம்பளம்	67	4 0		
c.	,, சர்க்கியூட் சிலவு	47	11 0	2871	2 10
8	அரண்மனை				
a.	,, குகிராணம் சாமான்	1505	13 9		
b.	,, சத்திரம் பொக்கம்	27	0 0		
c.	,, மாதாக்கிர பில்	24	0 2		
d.	,, மட்டன் முட்டை கோழி	64	0 0		
e.	,, வாடம்	34	6 0		
f.	,, விசோஷம்	118	2 5	1773	12 4
9	சாமான்கள்				
a.	,, சிலம் வாங்குதல்		
b.	,, பாத்திரங்கள்	89	14 0		
c.	,, கணக்கள் வகைகள்	16	4 0		
d.	,, மரச்சாமான்கள் (Car & tent)	5385	0 0		
e.	,, ஏருளி குகிரை கெயர்	380	14 0		
f.	,, இ.ப. சாமான்	42	8 0	5914	8 0

ஊத்துக்குளி ஆமீன் ரொக்க வரவு சிலவு கணக்கு.

கட.	சிலவு விபரம்.	தினச.	பொத்தம்.
10	மரா மத்து	ரூ. அ.ப.	ரூ. அ.ப.
	a. முமிசம்பக்தம்	1036 1 0	
	b. ஊத்துக்குளி கட்டடம்	401 13 0	
	c. கோயம்புத்தூர் கட்டடம்	1437 14 0
11	ஏாப்பு கணக்கு		
	a. பொன்னாச்சி, ஊத்துக்குளி	835 3 11	
	b. மெட்ராஸ் and கோயம்புத்தூர்	2044 12 0	
	c. ஈதயற்காரன் பிள்	111 11 0	2991 10 11
12			
	a. உண்முகை சிலவு	600 0 0	
	b. தர்மச் சிலவு	125 4 0	
	c. மொய்ச் சிலவு	302 4 0	1027 8 0
13	தேவஸ்தானம்		
	a. ஈதலம் கட்டளை	299 12 0	
	b. கலை தேவஸ்தானம்	305 10 7	
	c. கவராத்திரி	771 8 10	
	d. அகத்தூர் அம்மன்	86 11 7	
	e. மாரியம்மன்	62 2 0	1525 13 0
14	கோர்ட்டு சிலவு	352 5 0	352 3 0
15	லேவா தேவி	4749 12 0	4749 12 0
16	குநிச் சீட்டு	1750 0 0	1750 0 0
17	திப்பாசிட்டிக்கு வாப்ஸ	726 8 0	726 8 0
18	கைப்பெட்டிக்கு வாப்ஸ	2277 11 0	2277 11 1
19	விவாதமுச் சிலவு	1835 15 7	1835 15 7
20	பாங்கிக்கு	660 0 0	660 0 0
	ஆக சிலவு	43803 5 10	43803 5 10
	பாக்கி இருப்பு	13 3 2	
	ஆகமொத்தம்	43816 9 0	

1321 பசல் நெல் வரவு சிலவு கோஸ்வாதர்.

	வரவு.			சிலவு.		
	ச.	வ.	ப.	ச.	வ.	ப.
முன் மூத்திய இருப்பு & கள்ளவாசி	202	12	...			
நெல் வரவு*	2976	6	38			
நெல் வர்த்தனை				2437	21	3
சத்திரம் சிட்டு				3	15	...
கீப்பக்கி சம்பளம், தேவஸ்தானம் படித்தார்				232	14	3
வெளி உக்கிராணம்				84	
உள் உக்கிராணம்				121	
தினம் கட்டளை				71	5	...
நவராத்திரி பண்டிகைத்து				25	5	..
பழனி சர்க்குமிட்டுக்கு				8	
ஷங்மாத்தம் ரோட்டத்து				14	
<hr/>				<hr/>		
பாக்கி கூயிருப்பு				3178	18	38
...				2996	26	2
<hr/>				181	22	18
...				3178	18	38
<hr/>				<hr/>		
* பறை மூத்திரியில் முயாண்றிப்படி						
2716-14-1						
புதுமுத்திரி கள்ளவாசி 259-22-28						
<hr/>						
2976-6-38						

Uttukuli Zamindar's Estate in Cochin territory.

This Estate is said to have been acquired during the time of the 31st Poligar of Uttukuli Zamin, Muthukrishnasami Kalingaroyar and his grandmother, Sri Udayammal. Sivasubramania Tirumurthi Kalingaroyar, 32nd Poligar added another village by purchase to what his father had acquired in Cochin. One of these hamlets—Valayodi—was disposed of a few years ago by the present Zamindar. The Estate consists at present of 3 hamlets, viz., (1) Kalapad in Nellaipalli Village, (2) Thaniampadam in Thathamangalam Village, and (3) Meenakshipuram in Mulathurai Village—Chithur Taluk, Cochin State. Their area and assessment as per survey Register is given below :—

Hamlet.	Description of land.	Extent a. c.	Tiruva- kachi				Assess- ment	
			Rs. A. P.	Rs. A. P.				
களப்பாடு (கெல்லைய பள்ளி கிராமம்)	விலம் (ஒருபோகம் & இருபோகம்) விருக்ஷபாட்டம் பரம்பு பயத்துப்பாட்டம் பரம்பு	126 25 6 29 140 04	25 0 2	10 4 12	2 1 2	558 0 5 6 58 7	8 0 2	
		272 58	28	10	5	621 14	4	
தானியம்பாடம் (தத்தமங்கலம் கிரா- மம்)	விலம் (ஒருபோகம் & இருபோகம்) பயத்துப்பாட்டம் பரம்பு விருக்ஷபாட்டம் பரம்பு	49 58 8 21 7 17	15 0 0	14 6 12	9 8 8	274 15 4 1 6 4	10 3 3	
		64 96	17	2	1	285 5	4	
மீனாக்கிரம் (மூலத்தூரை கிரா- மம்)	விலம் (ஒருபோகம் & இருபோகம்) பயத்துப்பாட்டம் பரம்பு விருக்ஷபாட்டம் பரம்பு	32 34 873 07 0 89	3 12 0	6 13 1	10 3 8	109 7 409 2 3 6	6 6 0	
		906 30	16	5	9	522 0	0	
	ஆகமொத்தம்...	1243 84	62	2	3	1429 3	8	
	Total abstract.							
		a. c.						
Nilam		208·17						
Parambu		1035·67						
Total Extent		1243·84						
		Rs. A. P.						
Total assessment		1491 5 11						

*Demand, Collection and Balance Statement of Kalapad for 1909-1910
(September 1909 to August 1910.)*

Village.	Cash.						In kind.					
	Demand.	Collection.	Balance.	Demand.	Collection.	Balance.	Demand.	Collection.	Balance.	Demand.	Collection.	Balance.
Kalapad.	RS. A. P.	RS. A. P.	RS. A. P.	RS. A. P.	RS. A. P.	RS. A. P.	RS. A. P.	RS. A. P.	RS. A. P.	RS. A. P.	RS. A. P.	RS. A. P.
arrears	55 14 5											
Current	149 15 7											
Tree tax	8 0 0											
Taniampadam.	51 5 0											
arrears	97 5 0											
Current.	148 10 0											
Meenakshi-	16 4 8											
puram.	1180 0 3											
	1558 12 11	1420 5 3	138 7 8	18240 2 1	17645 3 3	594 8 2						

1085 ரெல்கணக்கு கோஸ்வரா.

வரவு	பணம்.இ.ஈ.	சிலவு.	பணம்.இ.ஈ.
முன்னிருப்பு	42 3 0		
நாளதுவருடிம்வகுல்	17645 3 3		
கணக்கில் விட்டுப்போனது	<u>736 3 1*</u>		
	<u>45 18424 0 0</u>		
கெல்வித்தபனை		{ 14679 6 1	
சிமில்தின்		736 3 1	
கட்டடச்சாணம் வட்டி		2084 0 3½	
இனும் சருமம்		245 0 0	
ஸ்பெர், ஏரிதுதல்து etc.		188 0 1½	
சிப்பக்டி சம்பளம்		149 7 0	
மீதி இருப்பு		328 0 0	
		13 2 1	
		<u>45 18424 0 0</u>	

* Not brought to account as the opening balance. Since discovered.

சிமில்தினுக்கு விபரம்.

பணம்.இ.ஈ.
6-4-10 தானியப்பாடம்
மருதன் 220 0 0
19-4-10 " சாமுன்னி 250 0 0
4-7-10 கணப்பாடி
3. சங்கன் 51 2 1
4. முத்துப்பிள்ளை 34 6 1
6. முருகன்பூசாரி 20 8 2
10. கப்பயக்கவுண்டன் 29 6 3
19. ஆறுமுகம்பிள்ளை 113 1 2
9. ராமுபிள்ளை 30 4 3
* 21-7-10 Nos. 2, 5, 7, 11, 12, 13, 14, 15, 16, 18, 20, 21. 778 9 3
ராமுபிள்ளை 420 2 2
1084 க்கு கப்பன்செட்டி 134 8 2½
2084 0 3½

* This entry was made subsequently to make up the accounts at the end of the year. No permission seems to have been obtained for so doing.

1085 ஆண்டு ரொக்க வரவு சிலவு கோஸ்வரா.

வரவு.	Rs. A. P.	சிலவு.	Rs. A. P.
முன்னிருப்பு	106 6 0	சர்க்கார் இல்லது	1492 5 5
செல் விற்பனை துகை	8175 5 11	சட்டக்காணம் (1004-5-6) } கையாத்துகாப்ஸ் (250) } வட்டி	1254 5 6 192 3 2
காட்டுவராம் பளைதோடி		சமுகம் செல்	4753 0 0
	1420 5 3	,, சர்க்கீழுட் சிலவு	145 0 0
கையாத்தம் வரவு	250 0 0	,, கணக்	485 0 0
அனுமத்து டிலிப்பித்துதின்		,, Townsend சட்டம்	1642 8 5
	105 0 0	,, அரண்யமைனர்க்குசாமான்	218 1 9
சமுகம் வரவு	1500 0 0	,, குறிச்சிட்டு	2374 3 11
பாங்க வரவு சித்தார்	2500 0 0	மாதம்பட்டி குறிச்சிட்டு	91 10 8
	<hr/> <hr/>	சிப்பந்தி சம்பளம்	432 8 0
	14057 1 2	,, சர்க்கீழுட் சிலவு	337 6 2
	<hr/>	இனாம் தர்மம்	99 6 0
		வரிதான்து, மராமத்து	315 6 1
		கேர்ட்டி சிலவு	212 1 0
		கிள்லகர சிலவு	8 4 0
		கணக்குக்கு கொண்டுவராமல்	
		விட்டுப்போனது	2 14 9*
		மீதி கையிருப்பு	0 12 4
			<hr/>
			14057 1 2

* Left out of account.

Demand, Collection and Balance Statement of Kalapad for 1936 Govt (Sep. 1910 to Aug. 1911).

Village.		Cash.						In kind.			
		Demand.	Collection.	Balance.	Demand.	Collection.	Balance.	Demand.	Collection.	Balance.	
Kalapad.		RS. A. P. 65 13 6 144 12 6 167 8 0	RS. A. P. 342 12 0	RS. A. P. 35 6 0	RS. A. P. 519 8 2 9969 3 2	RS. A. P. 10489 2 0	RS. A. P. 9229 7 1	RS. A. P. 1259 4 3	RS. A. P. 75 0 0 0 5600 0 0	RS. A. P. 5675 0 0	RS. A. P.
	arrears										
	Current										
	Mis-Tree										
Tanyampadam.		RS. A. P. ... 5 0	RS. A. P. 50 0 0	RS. A. P. 47 5 0	RS. A. P. 0 5600 0 0	RS. A. P. 75 0 0	RS. A. P. 5675 0 0	RS. A. P.	RS. A. P.	RS. A. P.	
	arrears										
	Current.										
Meenakshi-		RS. A. P. 72 10 2 1180 0 3	RS. A. P. 1222 11 6	RS. A. P. 29 14 11	RS. A. P.	RS. A. P.	RS. A. P.	RS. A. P.	RS. A. P.	RS. A. P.	
puram.											
		RS. A. P. 1252 10 5	RS. A. P. 1615 7 6	RS. A. P. 112 9 11	RS. A. P. 16164 2 0	RS. A. P. 14904 7 1	RS. A. P. 1259 4 3	RS. A. P.	RS. A. P.	RS. A. P.	
		RS. A. P. 1728 1 5	RS. A. P. 1615 7 6	RS. A. P. 112 9 11	RS. A. P. 16164 2 0	RS. A. P. 14904 7 1	RS. A. P. 1259 4 3	RS. A. P.	RS. A. P.	RS. A. P.	

1086-ம் ஆண்டு நெல் கோஸ்வாரா.

வரவு.	பணா.இ.நா.	சிலவு.	பணா.இ.நா.
முன்னிருப்பு	13 2 1	கெல்விற்பனை	13465 8 0
நாளத்து வகுல்	14904 7 1	சிப்பஞ்சம்பளம்	266 5 0
	<hr/>	மராமத்து, வரிதுரல்து	339 7 2
	<hr/>	தீங்கும் தர்மம்	194 1 0
	<hr/>	கட்டக்காணம் வட்டி	245 0 0
	<hr/>	ரியிஷன்	342 7 1
	<hr/>	மீதி இருப்பு	45 0 3
	<hr/>		<hr/>
			14917 9 2

சொக்க வரவு சிலவு.

வரவு.	Rs. A. P.	சிலவு.	Rs. A. P.
முன்னிருப்பு	0 12 4	சர்க்கார் கட்டாயம்	1543 12 11
* கெல்விற்பனை	5773 6 0	கடன் வாப்ஸ்	200 0 0
† ஏட்டுவாழ்ச் சென்றொடு	1362 15 1	மாதம்பட்டிக்கு வாப்ஸ்	319 10 8
மாதம்பட்டி வரவு	45 0 0	கட்டக்காணம் வாப்ஸ்	
கட்டக்காணம் வரவு	164 12 0	சாமுண்ணி 1083	300 0 0
சித்தர் பாக்கி வரவு	2200 0 0	சித்தர் பாக்கி வாப்ஸ்	2200 0 0
மூச்சாத்தம் வரவு	4163 4 0	கைமாத்தம் வாப்ஸ்	2267 0 0
	<hr/>	வட்டி கட்டக்காணத்துக்கு	135 9 0
	<hr/>	சமுகம் செல்	851 0 0
	<hr/>	“ Townsend	2535 8 3
	<hr/>	“ அரண்மீனர்க்கு சாமான்	533 6 5
	<hr/>	“ ரூதிச்சீட்டு	1819 10 8
	<hr/>	சிப்பஞ்சி சம்பளம்	593 0 0
	<hr/>	“ சர்க்கிழுட் சிலவு	148 8 0
	<hr/>	இங்கும் தர்மம்	67 0 0
	<hr/>	மராமத்து வகைஞர்	45 1 0
	<hr/>	கொங்காடு சிலவு	10 0 0
	<hr/>	சில்லரை சிலவு	12 12 6
	<hr/>	கடன்வொடுத்து, குடிகளுக்கு	105 0 0
	<hr/>	மீதிகையிருப்பு	23 2 0
Difference not brought to account	252 -8-5		<hr/>
	<hr/>		13710 1 5

* Actual value of paddy sold is Rs. 6977-10-4. Difference of Rs. 1204-4-4 was found out during audit and adjusted towards மாததம்.

†Actual collection is Rs. 1615- 7-6
Brought to chitta cash 1362-15-1

Difference not brought to account } 252 -8-5

Demand, Collection and Balance Statement of Kalapad for ro87 போட (Sep. 1911 to Aug. 1912).

Village,		Cash.				In kind.			
		Demand.	Collection.	Balance.	Demand.	Collection.	Balance.		
Kalapad.		RS. A. P. 35 6 0 119 12 6}	R.S. A. P. up to 20 Feb. 69 3 1	RS. A. P. 1259 4 3 59752 6 3}	RS. A. P. up to 20-2-12. 10832 9 3	RS. A. P. 11012 1 2	RS. A. P. ... 0 0	RS. A. P. 10832 9 3	RS. A. P. 179 1 3
Tanyampadam.	arrears	155 2 6							
	Current.	47 5 0 97 5 0	138 10 0	6 0	5600 0 0	5600 0 0			
		144 10 0							
Meenakshi- puram.	arrears	29 14 1 1 1180 0 3	1162 2 5	47 12 9					
	Current.	1209 15 2							
		1509 11 8	1369 15 6	139 12 2	16612 1 2	16432 9 3	179 1 3		

1087-ம் ஆண்டு ரெல் கோஸ்வாரா.

கெல் வரவு.	பணர்.இ.ஏ.	கெல் சிலவு.	பணர்.இ.ஏ.
முன்னிருப்பு	45 0 3	கெல் விற்பனை	12404 9 0
காலதுவருஷம் வகுல்	16432 9 3	சிப்பங்கி சம்பளம்	381 7 1
வகுல் (not accounted for in Tandal) 10 5 0		மராமத்து, வரிதுறவு	198 9 2
	<hr/>	இனும் தர்மம்	190 4 0
	<hr/>	சில்லரை விலவு, சமூகம் விழு	
	<hr/>	யத்தும்போது அரிசிக்கு	18 0 2
	<hr/>	கட்டக்காணம் உட்டி	245 0 0
	<hr/>	கடன் குடிசனுக்கு ரொடித்தது	452 8 0
	<hr/>	பிரிஷன்	2596 7 1
	<hr/>		<hr/>
		16488 5 2	<hr/>

மொத்த வரவு சிலவு.

வரவு.	Rs. A. P.	சிலவு.	Rs. A. P.
முன்னிருப்பு	23 2 0	சர்க்கார் கந்தாயம்	1549 8 6
* கெல் விற்பனை	7716 14 0	கடன்மகாடித்தது குடிசனுக்கு	227 11 3
ஏட்டிக்கந்தாயம்பைனைதொடி	1369 15 6	,, Mr. Wright	300 0 0
,, இதர சில்லரை	62 10 11	கட்டக்காணம் வாப்ஸ்	1295 10 6
கைமாத்தம் வரவு	1955 0 0	கைமாத்தம் வாப்ஸ்	1900 0 0
கடன் வரவு	120 0 0	கட்டக்காணத்துக்கு உட்டி	70 4 0
கட்டக்காணம் வரவு	1690 0 0	சமூகம் Townsend	730 0 0
மாசு, வைக்கப்பட்டு, மரங்விற்பனை	243 8 0	,, சாமான் கல்யாணத்துக்	
	<hr/>	குவாக்கினதும் இதரவுகை	1725 2 2
	<hr/>	,, கல்யாண ரூபவரி	2000 0 0
	<hr/>	,, குரிச்சிட்டி	1812 3 7
	<hr/>	சிப்பங்கி சம்பளம்	722 0 0
	<hr/>	,, சர்க்கிழுட்	144 8 6
	<hr/>	இனும் தர்மம்	132 10 0
	<hr/>	மராமத்து வகையா	79 15 0
	<hr/>	கோட்டை சிலவு	42 12 0
	<hr/>	மாசு, புல்லிக் கிள்ளுக்குத்தது	295 6 0
	<hr/>	மத்திபாளையம் காது குத்த	
	<hr/>	மொம் முதலிடது	127 2 0
	<hr/>	மீதி கையிருப்பு	1 4 11
	<hr/>	கணக்கில் கொண்டுகூறப்பட்ட	
	<hr/>	விட்டிப்பீடானது	25 0 0
	<hr/>		<hr/>
		13181 2 5	<hr/>

* Paddy sold as per paddy account is 12404-9-0
 Value brought to acct. 12359-9-0
 Difference not brought to account 45 பணர்

UTTUKULI ZEMIN,
7th Jan. 1912.

FROM

THE CHAIRMAN
SANITARY UNION
UTTUKULI ZEMIN.

To

THE ZEMINDAR
OF UTTUKULI ZEMIN.

SIR,

I have the honour to report on the working of the Sanitary Union of Uttukuli Village for the year 1911 as follows:

1. *Meetings*: Regular meetings were held and the attendance of the members was satisfactory.
2. *Sanitation*: The sanitation of the village was maintained in a high state of efficiency. There was no epidemic of any kind during the year. Public health was satisfactory.
3. *Lighting*. Twenty three lights were being put up, one or two more lights was represented to be necessary and

the matter would be considered next year. But it is a regrettable thing to note that burners and chimneys were very often found missing and that the thefts were untraceable.

Roads: The condition of the roads was satisfactory as the roads were kept repaired now and then by the Union staff itself. No additional expenditure was incurred under this item during the year.

5. *Collections:* There was no collection of Union subscriptions for the year 1910 as the whole village was under evacuation for the second half of the year on account of prevalence of plague in the village. So collections for the year 1911 only was made. The year closed with a balance of Rs. 156-10-3.

6. An abstract of receipts and charges for the year is given below.

DATE.	PARTICULARS.	RECEIPTS.	CHARGES.
1st Jan. to	Opening balance ...	111 8 0	
31 Dec. 1911.	Collections for 1911 ...	248 5 6	
	Establishment charge...		152 7 0
	Lighting Charges Kerosine Oil 28-1-3 Chimneys, burners wicks & repair 14-5-6		42 6 9
	Miscellaneous inclu- ding repair of rubbish cart ...		8 5 6
		359 13 6	203 3 3
	Closing balance...		156 10 3
		359 13 6	359 13 6

7. *Population:* Population of the whole Zemin as per census of March 1911 is noted below.

Census of 1911, Uttukuli Zemin.

No.	NAMES OF VILLAGES.	OCCUPIED HOUSES.	MALES.	FEMALES.	TOTAL
					POPULATION.
1.	Uttukuli *	693	1517	1642	3159
2.	Muthur	131	315	342	657
3.	Bodipolliem	241	548	602	1150
4.	Kolatur (uninhabited)	„	„	„	„
5.	Servaikaranpolliem	40	86	94	180
6.	Rasichettipolliem	65	160	148	308
7.	Iyempolliem	142	315	335	650
8.	Nalluthukuli	178	400	400	800
9.	Kumarapoliem	76	170	171	341
10.	Thimmanguthu	255	542	580	1122
<hr/>		<hr/>	<hr/>	<hr/>	<hr/>
TOTAL...		1821	4053	4314	8367

	HOUSES.	POPULATION.
* Uttukuli Town	... 409	1866
Kalipolliem	... 82	367
Kunchupolliem	... 111	540
Pudur	... 91	386
	<hr/>	<hr/>
	693	3159

I have the honour to be,
S:R,
Your most obedient servant,
A. M. Krishnasami Kalingaroyar,
Chairman.